



ASHOK LEYLAND

Koi Manzil Door Nahin

June 20, 2023

National Stock Exchange of India Ltd.
Exchange Plaza
C-1, Block G, Bandra Kurla Complex
Bandra (E), Mumbai - 400 051

BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai - 400 001

Scrip Code: ASHOKLEY

Stock Symbol: 500477

Through: NEAPS

Through: BSE Listing Centre

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication relating to Annual General Meeting

Please find enclosed copies of the newspaper publications published in BUSINESS STANDARD in English language and DINAMANI in Tamil language on June 20, 2023 relating to the 74th Annual General Meeting of the Company scheduled to be held on Friday, July 21, 2023 through Video Conferencing / Other Audio-Visual Means.

We request you to take the same on record.

Thanking You,

Yours faithfully,

for ASHOK LEYLAND LIMITED

N Ramanathan
Company Secretary

Encl :a/a

Registered Office: Ashok Leyland Limited, No. 1, Sardar Patel Road, Guindy, Chennai - 600032, Tel.: 91 44 2220 6000

E-mail: reachus@ashokleyland.com | Website: www.ashokleyland.com

For queries, write to us at: globalsales@ashokleyland.com



HINDUJA GROUP

CIN: L34101TN1948BFLC000105

ROAD INFRASTRUCTURE DEVELOPMENT COMPANY OF RAJASTHAN LTD.
701-706, 7th Floor, ARG Corporate Park, Gopalnagar, Ajmer Road, Jaipur - 302 001
Tel.: +91 141 2747001, E-mail: office@rdcor.in, Website: www.rdcor.in, CIN: U45203RJ2004PLC019850

RIDCOR/PRJ/ADM/NEW-19/2023/176 **E-NIT** Dated: 19.06.2023

RIDCOR/RIPL Intends to invite online tenders through e-procurement for Supply of Aluminium Tilttable Tower Extension Ladder (31 Nos) at various toll plazas in Rajasthan Developed by RIDCOR/RIPL. Bid documents may be downloaded from the website <http://eprroc.rajasthan.gov.in> from 20.06.2023 (11:30 AM) to 03.07.2023 (06:00 PM). Online bids will be opened on 04.07.2023. All the particulars and amendments related to this E-NIT can be viewed on the above said websites. Interested agencies/firms are required to be registered and submit the bids on the website <http://eprroc.rajasthan.gov.in> through digital signatures.

Authorized Signatory

FORM NO. URC-2
Advertisement giving notice about registration under Part I of Chapter XXI of the Act (Pursuant to Section 374(b) of the Companies Act, 2013 and rule 4(1) of the Companies (Authorised to Register) Rules, 2014)

1. Notice is hereby given that in pursuance of sub-section (2) of Section 366 of the Companies Act, 2013 an application has been made to the Registrar of Companies, Coimbatore that **Ms VERTEX RESEARCH CENTRE (FRN Tirupur 701/2016)** Partnership Firm may be registered under Part I of Chapter XXI of the Companies Act, 2013 as a Company limited by shares.

2. The Principal objects of the Company are as follows:-
To carrying on the business of Design and Development of Engineering Systems, Software development, Mechanical, Electrical and Electronic Components design and manufacturing, Driving Simulators, Safety Simulators, Vehicle Systems, Manufacturing of Ferrous nonferrous and fabricated components providing Engineering Services, Prototype components development, Vehicle Subsystems and Vehicle Development, Agriculture Machineryes designing and manufacturing, importing, Exporting and Trading of all kind of Machineryes / Components/Assemblies/Kits and dealing with, project consultancy services, manpower consultancy services

3. A copy of the draft Memorandum and Articles of Association of the proposed company may be inspected at the office at SF.No.74, D.No.6/100-B, Vathiyar Thottam, Rangasamuthiram, Panikampattipal, Palladani - 641664.

4. Notice is hereby given that any person objecting to this application may communicate their objection in writing to the Registrar at Central Registration Centre (CRC) Indian Institute of Corporate Affairs (IICA), Plot No.6,7,8 Sector 5, IMT Manesar, District Gurgaon (Haryana), PIN Code - 122050, within twenty one days from the date of publication of this notice, with a copy to the Company at its registered office.

Dated this 20th day of June, 2023

Name: (s) of Applicant
N.RANGARAJ
K.KARTHIK
M.R.BABU

GUJARAT ENERGY TRANSMISSION CORPORATION LTD.
Regd. Office: Sardar Patel Vidyalay Bhavan, Race Course, Vadodara (Gujarat) - 390007

GETCO: www.getcojgujarat.com Dept: <https://www.nprocure.com>
Tender Notice No. CE(P&C) TN - 05 - 23-24

[A] Procurement : (1) Sub Station Dist Trans (2) Control Cable 2023-24 (3) Battery Sets and Charger 2023-24 (4) Steel Item (5) 220 kv C&R Panel (6) 220 kv Busbar Protection
[B] EPC: CE(P&C)/Contracts/E-87-E-99, E-104, E-105 & E-110/SS/220 kv & 400 kv/S&E.
EPC of (1) 220kV and 66kV Equipments and Materials on Turnkey basis including including Civil work for 220kV Dhamia AIS Substation to be operated from 220kV Beharaj S/S. (2) 220/66kV GIS equipment's, materials on turnkey basis including all civil works at 220kV Sidheshwar S/S. (3) 400kV D/C line - 28.696 km for reconfiguration to have 400kV D/C Chorania - Kosamba line and 400 kV D/C Fedra - Sanand (Chharodi) line with twin AL-59 (61/3.50) conductor and OPGW cable on turnkey basis. (4) LILo of both circuits of 220kV D/C Shapur - Babara line at 220kV Kamlapur substation - 10.340 km with AL-59 (61/3.50) conductor with OPGW cable on turnkey basis. (5) 220kV D/C Bhatia - Kalavad line on tower with AL-59 conductor (equivalent weight of ACSR Zebra conductor) with 24F OPGW cable having route 118.985 km on turnkey basis.
[C] Civil : CE(P & C)/Contracts/Civil-183,184,185,186,187,188,189,190,191, & 192/23-24/66 kv Rib,Kariyana,Urchimandal-II, Kanesara, Rangpur, Radodara, Vadsar, Lakhanka Bamavna & Trimandaris.
Construction of Control Room Building, Foundations & misc civil works etc at (1) 66 kv Rib S/S, Urchimandal-II S/S, Kanesara S/S under Gondal Tr Circle (2) 66 kv Kariyana S/S, 66 kv Lakhanka S/S under Amreli Tr Circle (3) 66 kv Rangpur S/S, Radodara S/S & 66 kv Bamavna under Himmatnagar Tr Circle (4) 66 kv Vadsar S/S under Jambuva Tr Circle (5) 66 kv Trimandari under Mehsana Circle.
Above Tender are available on web-site www.getcojgujarat.com (for view and download only) & <https://getco.nprocure.com> (For view, download and on line tender submission).
Note : Bidders are requested to be in touch with our website till opening of the Tender.
Dated 19/06/2023 **Chief Engineer (Procurement & Contracts)**

ASHOK LEYLAND
Koi Manzil Door Nahin
ASHOK LEYLAND LIMITED
Regd. Office : 1, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032;
Ph:+91 44 2220 6000, Fax:+91 44 2220 6001;
CIN : L34101TN1948PLC000105; Website: www.ashokleyland.com;
Email id: secretarial@ashokleyland.com

NOTICE TO THE SHAREHOLDERS

1. Notice is hereby given that the Seventy Fourth Annual General Meeting ("AGM") of the Company will be convened on Friday, July 21, 2023 at 2.45 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (the Act) and Rules made thereunder read with General Circular Nos. 20/2020 and 10/2022 dated May 5, 2020 and December 28, 2022 respectively and other relevant circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015 (the Listing Regulations) read with Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 and other relevant circulars issued by SEBI (collectively referred to as 'relevant Circulars') to transact the businesses set forth in the Notice convening the AGM. Members will be able to attend the AGM through VCOAVM. Members participating the meeting through VC/ OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

2. In compliance with the relevant circulars, the electronic copies of the Notice of the AGM along with the Annual Report for the FY 2022-23, will be sent to all the Members of the Company whose e-mail addresses are registered with the Company/Registrar and Share Transfer Agent (RTA) Depository Participant(s). The aforesaid documents will also be made available on the company's website at www.ashokleyland.com, websites of the Stock Exchanges viz., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of the Company's Registrar and Share Transfer Agents, M/s. Integrated Registry Management Services Private Limited at www.integratedindia.in.

3. Members holding shares in physical mode, who have not registered/updated their e-mail addresses and mobile numbers with the Company are requested to register/update the same by writing to the Company/RTA with the details of folio number and attaching a self-attested copy of PAN card at secretarial@ashokleyland.com or at csdsid@integratedindia.com.

4. Members are requested to note that SEBI has made it mandatory for holders of physical securities to furnish their PAN, e-mail address, mobile number, bank account details and Nomination against the shares held in the Company. Members holding shares in physical mode who have not registered the above details with the Company/RTA are requested to register the same with the Company/RTA in prescribed Form ISR-1. Any clarifications in this regard may be addressed to the RTA at csdsid@integratedindia.in.

5. Members holding shares in dematerialized mode, who have not registered/updated their e-mail addresses and mobile numbers with their Depository Participants are requested to register/ update their e-mail addresses and mobile numbers with their Depository Participants with whom they maintain their demat accounts.

6. Members holding shares in physical mode who have not updated their mandate for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means, can register their requests by submission of requisite Form ISR-1 along with details of bank account number, Account holder name and branch name, IFSC Code, self-attested copy of cancelled cheque bearing the name of the Member or first holder in case of joint holding. These requests can be sent by e-mail to secretarial@ashokleyland.com or at csdsid@integratedindia.com.

7. Members holding shares in dematerialized mode are requested to update their e-mail address/Electronic Bank Mandate with their Depository Participants.

8. Pursuant to the provisions of Section 91 of the Act read with Rule made thereunder and Regulation 44 of the Listing Regulations, the Register of Members and the Share Transfer books of the Company will remain closed from Saturday, July 8, 2023 to Friday, July 21, 2023 (both days inclusive) for the purpose of payment of dividend and AGM.

Pursuant to Income Tax Act, 1961 (the IT Act), dividend income is taxable in the hands of the Members and the Company is required to deduct tax at source (TDS) from dividend paid to the Members at prescribed rates in the IT Act. For the prescribed rates for various categories, conditions for Nil/preferential TDS and details / documents required thereof, Members are requested to refer to the IT Act and Notice of the 74th AGM and submit the requisite documents on or before July 7, 2023 as per the instructions provided in the Notice.

In the event, the Company is unable to pay dividend to any Member by electronic mode, due to non-registration of the Electronic Bank Mandate, the Company shall dispatch the dividend warrant/ demand draft to such Members within the statutory timelines.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the Act and relevant Circulars.

For Ashok Leyland Limited
S/-
Date : June 19, 2023 **N Ramanathan**
Place : Chennai **Company Secretary**

Visit us at : www.ashokleyland.com
HINDUJA GROUP

Registered & Corporate Office : Yes Bank House, Off Western Express Highway, Santacruz East, Mumbai-400055. CIN: L65190MH2003PLC143249

Branch : Kosmo One, Tower C, 2nd Floor, Plot No. 14, 3rd Main Road, Ambattur, Chennai-600058.

YES BANK

PUBLICATION OF NOTICE U/S 13 (2) OF THE SARFAESI ACT

Notice is hereby given that the under mentioned borrower(s)/ guarantor(s)/mortgagor(s) who have defaulted in the repayment of principal and interest of the Credit Facilities obtained by them from the Bank and whose facility account has been classified as Non-Performing Assets (NPA). The notices were issued to them under Section 13(2) of the Securitization and Re-construction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 (SARFAESI Act) on their last known addresses but such communications got returned/un-served and as such they are hereby informed by way of this public notice.

S.No.1. Loan No. HLN00050209942, Borrower Name K.Suresh, And Samuthira Mary, Address Plot no 161, East part, 4th street, Dunlop Nagar Main Road, Veppampattu Thiruvallur 602024, Office at Senior Manager, No 143,Uttamar Gandhi Sala, Nungambakkam, Chennai 600034., **NPA Date 15-Apr-23, Demand Notice date 23-May-23 , Amount outstanding Rs. 11,81,802.21, Description of property** THE FIRST SCHEDULED BELOW REFERRED TO (List of Title Deeds)

All That Piece and Parcel of Land being house site in 193/89 & 192/87, Veppampattu village, Thiruvallur Taluk and District, Thiruvallur Sub District and kancheepuram Registration District Comprised in Survey Nos.52/3 & 51/5 and having and admeasurement of 1200 sq ft out of extent 2400 sq ft bearing Plot No.162 (South Part) in DUNLOP NAGAR approved and Sanctioned vide approved No.D.T.C.No.78-88, admeasuring 1200 square feet there about situated within in the registration district of kancheepuram and sub Registration district of Thiruvallur Thiruvallur District.

Schedule B All That Piece and Parcel of Land being house site in Melnalathur Madura Kinalathur village, Thiruvallur Taluk and District, Thiruvallur Sub District and kancheepuram Registration District Comprised in Survey Nos.52/5 & 51/5, and having and admeasurement of 1200 sq. Feet (South Part) out of extent 2400 sq.ft bearing Plot No.162 (South Part) in DUNLOP NAGAR approved and Sanctioned vide approved No.D.T.C.No.78-88, bounded on the North by Remaining of Plot No.162 Part, South by Plot No.161, East by Plot No.182, West by 40 feet Road, East West North Side 60 feet, South Side 60 feet, North South East Side 20 feet, West Side 20 feet. Admeasuring 1200 square feet there about situated within in the Registration district of kancheepuram and sub Registration district of Thiruvallur, Thiruvallur District.

S.No.2. Loan No AFH00050652090, Borrower Name VENKATESAN and V.Savitha, Address No 34A Periyar Street Kanagam Taramani Chennai 600113 , No.93 3rd street Nagammal garden New Washermanpet, Tondrapet Chennai 600081 , No 206 Rampura, Virgo Nagar Bangalore, Karnataka 560049. No 206 Rampura, Virgo Nagar Bangalore, Karnataka 560049. M/s. Helmet & Accessories No 34A Periyar Street Kanagam Taramani Chennai 600113, **NPA Date 02-Apr-23, Demand Notice date 16-May-23, Amount outstanding Rs. 21,02,794/-, Description of property** All that Piece and parcel of the House site in "Sri Balasubramaniam Nagar" P.P.D. Lo.No.21/2013, bearing Plot No. 13, an extent of 1510 Square Feet, situated at Nandiyambakkam Village, Situated within the Registration District of Chennai North and Sub Registration District of Thiruvallur, Extent/Area 1510 Square Feet, Survey No. S.No.54/3, 544B Patta No. 637, Boundaries - North by: Plot No.15-33 Feet, South by: 24 Feet Road - 33.9 feet, East by: Plot No.14.45 3 Feet, West by: land in s.No.54/2A, 54/2B, 45-3 Feet.

S.No.3. Loan No AFH00050720419, Borrower Name M Selva kumar and Tamilselvi, Address No 2/32 Pillayar street Bharathi Nagar Thiruppurur, Kanchipuram 603110. Also at Lakshmi Nagar, Keezhappalalur, Arnyalar 621707 Office at M/S Orchid pharma No.138/149 Sidco Industrial estate Old Mahabalipuram Road Alathur, Thiruppur post Kanchipuram 603110. **NPA Date 15-Apr-23, Demand Notice date 16-May-23, Amount outstanding Rs. 12,37,924/-, Description of property** Residential Apartment bearing No.328 on the THIRD FLOOR of the Project known as "VAAN MEGAM" having a carpet area of 352.2 sq.ft. [32.72 Sq. Mts.] and super built up area of 464 Sq.ft. [43.07 Sq. Mts.] (with proportionate share in the common areas and amenities) together with exclusive right to use ONE No. demarcated open Two Wheeler parking space, together with 231.3 Sq.ft. [21.49 Sq. Mts.] of undivided share of land comprised in, all that piece and parcel of the following Survey Nos.Survey No.Excent in cents. 222/1B: 84.0000. 222/2 (Part): 0.1482. 235/6B (Part): 1.8770. 235/7 (Part): 0.1359. Total: 86.1611 All that piece and parcel of land situated at Sembakkam Village, Thirupur Taluk, (formerly Chengelpet taluk) Kancheepuram District, in all that measuring an extent of 86.1611 Cents or 3486.79 Sq. Mts or 37531.86 sq.ft thereabouts, and the said land bounded on the North by :Layout Road, South by : Land comprised in Survey No.222/6B1 East by: Site for Clinic and Plot Nos 46 to 52 comprised in Survey Nos.222/2 (Part) and 235/7 (Part) West by: Sembakkam to Kayar Panchayat Road situated within the Registration. District of Chengelpet and Sub-Registration District of Thirupur.

S.No.4. Loan No AFH00050683351, Borrower Name Chitra D And Lokesh kumar, Address No 1 E Apprels Ans Nagar Melapedu post,Pakkam 602024, Office at Sales Manager at M/S Aishwaryam Enterprises No 26/79 Railway Station Road, Kannikapuram, Thiruniravur 602024, **NPA Date 15-Apr-23, Demand Notice date 16-May-23, Amount outstanding Rs. 12,70,854/-, Description of property** All that part and parcel of Land and Building, bearing Plot No.17, measuring with an extent of 1306 Sq.Ft (Excluding Splay Area) in the approved layout known as "JAYAM NAGAR" vide approval No:CMDA PPD/L.O.No.03/2018, comprised in S.No.51/33, situated at No:86, Nathambadu, Pakkam Village, Thiruvallur Taluk, Thiruvallur District and bounded on the North by : 24 Feet Road, South by: Plot No.24, East by: 24 Feet Road West by: Plot No.18, Measurements Northern side:39.6 Feet, Southern side: 39.6 Feet, Eastern side: 33.6 Feet, Western side:33.0 Feet Situated within the Registration District of Kancheepuram and Sub Registration Thiruvallur.

Date: 20.06.2023 Sd/-
Place: Chennai & Ariyalur (Authorized Officer)

ESSAR

ESSAR SECURITIES LIMITED
Regd. Office: 56, New No. 77, C. P. Ramaswamy Road, Abhirampuram, Chennai - 600 018, Tamil Nadu, India. Tel.: +91 44 2499 5340
Email: eslinvestors@essarsecurities.co.in
Website: <https://www.essar.com/investors/essar-securities-limited/>
CIN: L65990TN2005PLC071791

POSTAL BALLOT NOTICE AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that pursuant to the provisions of Section 108, Section 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the "Act") read with Rule 20 and Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (the "Rules"), including any statutory amendments, modification(s), variation(s) or re-enactment(s) thereto, for the time being in force and in accordance with the guidelines prescribed by the Ministry of Corporate Affairs (the "MCA") for holding general meetings / conducting postal ballot through e-voting vide General Circular Nos. 14/2020 dated 8 April 2020; 17/2020 dated 13th April 2020; 22/2020 dated 15 June 2020; 33/2020 dated 28 September 2020 and 39/2020 dated 31 December, 2020 (the "Relevant Circulars"), the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the "Listing Regulations"), Secretarial Standard - 2 issued by the Institute of Company Secretaries of India and other applicable laws and regulations. Essar Securities Limited ("the Company") has on June 19, 2023, completed dispatch of the Postal Ballot Notice to the members of the company at their registered addresses in the prescribed mode and also electronically mode to those Members who have registered their e-mail address with the Depositories/Company as on Cut-off date i.e. Monday, June 12, 2023.

The Postal Ballot Notice comprises of following resolution which is to be transacted through Postal Ballot by remote e-voting process (e-voting) only ("Postal Ballot").

| Sr.No. | Description of Resolution |
|--------|---|
| 1. | Alteration to the Object Clause of the Memorandum of Association of the Company |

The Postal Ballot Notice (Notice) is available on the website of the Company at www.essar.com and websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com, respectively.

The Company has engaged the services of Central Depository Services (India) Limited ("CDSL") to provide remote e-voting facility to its Members. The remote e-voting period commences on Saturday, June 24, 2023 at 9.00 A.M. IST and ends on Monday, July 24, 2023 at 5.00 P.M. IST. The e-voting module shall be disabled by CDSL thereafter.

Voting rights of the Members shall be in proportion to the shares held by them in the paid-up equity share capital of the Company as on Cut-off date. Once vote on a resolution is cast, the Member will not be able to change it subsequently. Please note that communication of assent or dissent of the Members would only take place through the remote e-voting system. Only those Members whose names are recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off date will be entitled to cast their votes by remote e-voting.

To facilitate Members to receive this Notice electronically, the Company has made arrangements with its Registrar and Transfer Agent, Data Software Research Company Private Limited (RTA) for registration of e-mail addresses in terms of the MCA Circulars. Members who have not registered their e-mail addresses with the Company may register the same with the RTA on or before 5:00 p.m. (IST) on Monday, June 12, 2023 ("Cut-off date"), basis which, the CDLS will provide the Member with copy of the Notice. The procedure to register e-mail address with the RTA and the procedure for remote e-voting is provided in the Notice.

In case of any queries/grievances regarding e-voting, Members may refer the Frequently Asked Questions ("FAQ") and e-voting user manual available at the Download section of www.evotingindia.com. Under help section or write an e-mail to helpdesk.evoting@cdslindia.com.

The Board of Directors of the Company has appointed Uma Lodha & Co. (Membership No.5363 and Certificate of Practice No. 2593) Company Secretary in whole-time practice, as Scrutinizer for conducting the Postal Ballot process in a fair and transparent manner and to receive and scrutinize the completed ballot paper from the Members. After completion of his scrutiny, Scrutinizer will submit his report to the Chairman and in his absence to the Company Secretary of the Company.

The Scrutinizer will submit her report to the Chairman after the completion of scrutiny, and the result of the e-voting by Postal Ballot will be announced by the Chairman or any Director of the Company duly authorized, on or before July 26, 2023 at the registered office of the Company New No. 77/56, C. P. Ramaswamy Road, Abhirampuram, Chennai-600 018.

The declared results along with the report of the Scrutinizer shall be forwarded to BSE Limited and shall be uploaded on the website of the Company i.e. Essar Securities Limited - Essar and on the website of the CDLS viz. www.evotingindia.com.

For Essar Securities Limited
Sd/-
Date: June 19, 2023 **Rachana H Trivedi**
Place: Mumbai **Company Secretary & Compliance Officer**

FORM A
PUBLIC ANNOUNCEMENT
(Regulation 14 of the Insolvency and Bankruptcy Board of India (Voluntary Liquidation Process) Regulations, 2017)

FOR THE ATTENTION OF THE STAKEHOLDERS OF TS SHAPE INDIA PRIVATE LIMITED

| | | |
|----|---|---|
| 1. | Name of the corporate Person | TS SHAPE INDIA PRIVATE LIMITED |
| 2. | Date of incorporation of corporate person | 01-08-2016 |
| 3. | Authority under which corporate debtor is incorporated / registered | Registrar of Companies, Tamilnadu, Chennai |
| 4. | Corporate identity Number of corporate person | U35900TN2016PTC11752 |
| 5. | Address of the Registered Office and Principal Office (if any) of corporate person | Plot No. 4, Sipcot Industrial Park, Vallam, Vadagal Village, Sripurumbudur, Kancheepuram, Tamil Nadu - 602105 |
| 6. | Liquidation commencement date of corporate person | 16-06-2023 |
| 7. | Name, Address, e-mail address, Telephone Number and the Registration Number of the Liquidator | Name: Subramanian Aneetha Address: "Sarada Apartments", 17/6, Sringeri Muti Road, Mandavelil, Chennai - 600028, Tamilnadu. Email Id: aneethaca@gmail.com Mobile No: +919840024178 Registration No: IBB/I/PA-001/1P-PO0376/2017-18/10633 |
| 8. | Last date for submission of claims | 16-07-2023 |

Notice is hereby given that the TS SHAPE INDIA PRIVATE LIMITED has commenced voluntary liquidation on 16-06-2023.
The stakeholders of TS SHAPE INDIA PRIVATE LIMITED are hereby called upon to submit a proof of their claims, on or before 16-07-2023, to the liquidator at the address mentioned against item 7.
The financial creditors shall submit their proof of claims by electronic means only. All other stakeholders may submit the proof of claims in person, by post or by electronic means. Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Date: 16.06.2023 **SUBRAMANIAM ANEETHA**
Place: Chennai **Voluntary Liquidator**
No. IBB/I/PA-001/1P-PO0376/2017-2018/10633

INDUSIND BANK LIMITED
Registered Office : 2401, Gen. Thimmayya Road (Cantonment), Pune -411 001.
Consumer Finance Division : New No. 34, G.N. Chetty Road, T. Nagar, Chennai - 600 017
State office : "No.25, Sai Empire, 3rd Floor, United India Colony, Kodambakkam, Chennai - 600 024."

POSSESSION NOTICE
(Under Rule 8(1) of Security Interest (Enforcement) Rules, 2002)

Whereas, the undersigned being the Authorized Officer of M/s. Indusind Bank Ltd., under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (hereinafter called Act) and in exercise of powers conferred under Section 13 (12) read with Rule 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 (hereinafter called the Rules) has issued demand Notice to the below mentioned Borrowers/ Guarantors to repay the amount within 60 days from the date of receipt of the said notice.

The borrower(s) having failed to repay the said amount with further interest within the said period, notice is hereby given to the Borrowers in particular and to the public in general that the undersigned has taken symbolic possession of the property described herein below in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 8 of the said Rules on this date mentioned against the Names of the Borrowers / Guarantors. Any dealings with the said properties shall be subject to the prior charge of M/s. Indusind Bank Ltd., for the amounts mentioned against the borrowers and **incidental expenses, cost, charges and interest thereon.** The Borrowers attention is invited to Provisions of Sub-section (8) of Sec. 13 of the Act, in respect of the time available to redeem the secured assets

| S. No. | Name of Borrower /Guarantor | Demand Notice Date Possession Date | Outstanding Amount |
|--------|--|--|---|
| 1 | Borrower: Mr. Sakthivel, C/o. Nagappan Co-borrowers: Ms/Mrs. Prema, C/o. Mathimugam Loan Agreement Nos.TKP05031M | 29.04.2022 Possession Date 17.06.2023 | Rs.19,38,921.47/- (Rupees Nineteen Lakhs Thirty Eight Thousand Nine Hundred and Twenty One and Forty Seven Paise Only) as on 28.04.2022 |

Description of the Mortgaged Property: All the piece and parcel of Land and Building in Natham S.F.No.53/1A, New S.F.No.87B/4, Ward No.7, Harijana Colony, total extent of 720 Sq.ft, in Palani Registration District, in Palani Joint 1 Sub Registration District, in Dindigul District, in Palani Taluk, in Balasamuthiram Village.

Boundaries: North: East West Road; East: Properties belonging to Karuppayee; South: Properties belonging to Paramasivam; West: Properties belonging to Karupusamy and Raman Measurements: East West on the North side 24 feet; East West on the South side 24 feet; North South on the West side 30 feet; North South on the East side 30 feet; Along with RCC Building, service connection and water connection, Mamool layout road rights and all other appurtenances attached thereto.

Date:17.06.2023 Sd/-Authorized Officer
Place:Palani **For IndusInd Bank limited**

SBI State Bank of India
LOCAL HEAD OFFICE, 3rd Floor, No.16, College Lane, Nungambakkam, Chennai - 600 006. Phone : 044-28308387, email : rwrcam.lhche@sbi.co.in

DEMAND NOTICE

NOTICE U/S 13(2) OF SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT, 2002

1. NAME & ADDRESS OF THE BORROWERS : (1) Mr. Santhosh Kumar N (Borrower), S/o Mr. M. Nagarathinam, (2) Mrs. S. Vijaya, (Co-borrower), W/o Mr. Santhosh Kumar N, Residential Address for both : Flat No 2B, Varsha Flats, Plot No 24, Ashok Nagar, Paleripattu, Avadi, Chennai - 600 071. Residential (CBS) Address for SI. No.1 : 51, Pari Street, Choolaimedu, Chennai - 600 094. Office Address for SI. No.1 : Hazel Realty Pvt. Ltd, Poonamallee Avadi Road, Opp Shell Petrol Pump, Paruthipattu, Avadi, Chennai - 600 071. Residential (CBS) Address for SI. No.2 : H. No.10/472, Near Nathu Lal Sahu House Sanyasipara, Khamtarai PO WRS Colony, Raipur - 492 008. Property Address for both : Flat No S1, 2nd Floor, Manoj Enclave Apartments, Plot No. 59, Ashok Nagar, Paleripattu Village, Avadi Taluk, Chennai - 600 071.

At your request, the Bank has granted to you EB-HL-CLSS-(LIG)-MAY20 A/c No.38069901142 & MC-SBI SURAKSHA A/c No.38086768765 in the name of Mr. Santhosh Kumar N and Mrs. S. Vijaya at our Shastrinagar Branch (Chennai) (7106) linked with RACPC OMR (15441).
NPA DATE : 14.05.2023; DATE OF NOTICE : 23.05.2023; Amount outstanding : Rs.29,33,925/- (Rupees Twenty nine lakhs thirty three thousand nine hundred and twenty five only) as on 23.05.2023 with further interest from 24.05.2023 and incidental expenses, costs, charges, etc.
DESCRIPTION OF IMMOVABLE PROPERTY : Schedule : Undivided share of 376 Sq. ft. out of 1542 Sq. ft. land in Block No. 16 bearing Plot No.59, Ashok Nagar, MMDA approved layout No. PPD/L.O.No.114/2005, situated at Paleripattu Village, Poonamallee Taluk, Thiruvallur District situated at Paleripattu Village, Poonamallee Taluk now at Avadi Taluk, Thiruvallur District and comprised in Survey No.67/1A as per present Avadi Municipality Town Survey Field Register Extract SR.No.68 dated 22.03.2018, Ward-H, Block No.16, Survey Field No.10/32 as per Patta S. No.67/1A and together with a Flat No.S-1, 2nd Floor, "Manoj Enclave" measuring a super-plinth area of 782 Sq. ft. and bounded on the - North by : Road (T.S. No.10/1), South by : Vacant land (T.S. No.10/2), East by : Plot No.81 (T.S. No.10/1), West by : Plot No.56 (T.S. No.9/28). And having linear measurements as follows - East to West on Northern side : 39 feet and 3 inches, East to West on Southern side : 38 feet and 6 inches, North to South on Eastern side : 39 feet and 9 inches, North to South on Western side : 39 feet and 9 inches and situated within the Registration District of South Chennai and Sub-Registration District of Avadi. (Covered under Doc. No. 13642/2018 dated 16th Nov 2018)

2. NAME & ADDRESS OF THE BORROWER : (1) Mr. Dhanesh Kanthan P, (Borrower), S/o Mr. N. Pandian, Residential Address : No.23/32, Nehru Nagar, Panjali Amman Koil Street, Arumbakkam, Panjali Amman Koil Backside, Chennai - 600106, Office Address : Employee No.3809, ISGEC Heavy Engineering Limited, No.25, Grace Building, McNichols Road, Chetpet, Chennai - 600 031, Property Address : Plot No.D, Flat No.S2, 2nd Floor, Teejanjamm Nagar, Korattur, nearby Sathish Bajaji Matriculation School, Chennai - 600 053.

At your request, the Bank has granted to you SBI Housing Term Loan A/c No.40610067486 & SURAKSHA A/c No.40617286594 in the name of Mr. Dhanesh Kanthan P at our Poonamallee Branch (5201) linked with RACPC Ayyapanthangal (17938).
NPA DATE : 14.05.2023; DATE OF NOTICE : 20.05.2023; Amount outstanding : Rs.45,09,561/- (Rupees Forty five lakhs nine thousand five hundred and sixty one only) as on 20.05.2023 with further interest from 21.05.2023 and incidental expenses, costs, charges, etc.
DESCRIPTION OF IMMOVABLE PROPERTY : Schedule A (Whole Property) : All that piece and parcel of vacant house site bearing Plot No.D, measuring an extent of 2518 Sq. ft. in "Teerjanjamm Nagar" Korattur Village, comprised in S. No.658/2 & 658/3 (Old Patta No.334) as per Town Survey Field Registrar Ward W, Block No.17, T.S. No.24/8, Ambattur Taluk, Thiruvallur District, the said land bounded on the vide Approved Building Plan No.BA/WDC No.7/05173/2018 dated 13.09.2018. Bounded on the - North by : Plot No.C, South by : Vacant land, East by : 20 feet Road, West by : Rajagopal Pillai land. And Measuring - East to West Northern side : 81 feet, East to West Southern side : 86 feet, North to South Eastern side : 33 feet, North to South Western side : 28 feet 6 inches. Situated within the Registration District of Chennai Central and Registration Sub District of Villivakkam. **Schedule B (UDS Particulars) :** 390 Sq. ft. of undivided share in the property described in the Schedule 'A' herein above. **Schedule C :** A residential flat bearing No.S2 measuring an extent of 850 Sq. ft. in the Second Floor and covered car parking, in Schedule 'B' mentioned land.

3. NAME & ADDRESS OF THE BORROWER : (1) Mr. Babu M, (Borrower), S/o Mr. A. R. Manickam, Residential/Property Address : No.4, Agraharam Street, Venkatapuram, Near Padmavathi Kalyanmandapam, Kundrathur, Chennai - 600 069, Office Address : Employee No.A018, Senior Administration Officer, The Commissioner of Police, Vepery, Chennai - 600 007.

At your request, the Bank has granted to you SBI Home Loan TOP A/c No.36433699690 in the name of Mr. Babu M at our Porur Branch (5200) linked with RACPC Ayyapanthangal (17938).
NPA DATE : 04.06.2023; DATE OF NOTICE : 08.06.2023; Amount outstanding : Rs.15,49,944/- (Rupees Fifteen lakhs forty nine thousand nine hundred and forty four only) as on 08.06.2023 with further interest from 09.06.2023 and incidental expenses, costs, charges, etc.
DESCRIPTION OF IMMOVABLE PROPERTY : Schedule of Property : All that piece and parcel of land with building in Door No.4, measuring an extent of 3150 Square feet, comprised in Grama Natham Survey No.65/2 Part, Patta No.23, as per Patta New Survey No.65/4, situated at Agraharam Street, Venkatapuram Village, (previously Sripurumbudur Taluk), Pallavaram Taluk, Kancheepuram District within the Registration District of South Chennai and Sub Registration District of Kundrathur and bounded on the - North by : Plot belongs to Mr. Narayanan, South by : Agraharam Street, East by : Plot belongs to Mr. Shanmuga Mudaliar, West by : Plot belongs of Mr. Ravichandran. Measuring - Northern side : 21 feet, Southern side : 21 feet, Eastern side : 150 feet, Western side : 150 feet. Total extent of 3150 Sq. ft., along with house, electricity, well (half), lying within the Registration District of South Chennai and Sub Registration District of Kundrathur.

As you have defaulted in repayment of your dues to the bank, we have classified your account as **Non-Performing Assets (NPA**

